



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1993 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரி
(திருத்தச்) சட்டம்**

[1993, ஜூலை மாதம் 16 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

**1993, ஜூலை மாதம் 16 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.**

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு 7, அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

விலை : சதம் 60

தபாற் செலவு : ரூபா 1.00

1993 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரி (திருத்தச்) சட்டம்.

[1993, ஜூலை மாதம் 16 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச.வ.—ஒ. 87/92

1989 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல்:—

1. இச்சட்டம், 1993 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, வருமானவரிச்
மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். சுருக்கப்
பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்
பிடு செய்யப்படும்) 1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வருமானவரி
மீதான மிகைவரிச் சட்டத்திற்கான விரிவுப்பெயர் "முறையே 1989
ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும்
1992 ஏப்பிரில் 1ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டு
களுக்காக" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக
"முறையே, 1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1990 ஏப்பிரில் 1 ஆம்
தேதியன்றும் 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1992 ஏப்பிரில் 1 ஆம்
தேதியன்றும் 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற
வரிமதிப்பீட்டாண்டுகளுக்காக" என்னும் சொற்களையும் இலக்கங்களையும்
இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது. 1989 ஆம்
ஆண்டின்
7 ஆம் இலக்
கச் சட்டத்திற்
கான விரிவுப்
பெயரைத்
திருத்துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2ஆம் பிரிவு "ஆனால் 1993 மார்ச்
31 ஆம் திகதிக்குப் பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும் சொற்களுக்கும்
இலக்கங்களுக்கும் பதிலாக "1994 மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிந்தாமல்
முடிவடைகின்ற" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்
மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது. முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 2 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது:— முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 3 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) அப்பிரிவின் (iii) ஆம் பந்தியில் "1991 நவம்பர் 15 ஆம் தேதி
யன்று அல்லது அதற்கு முன்னரும்; அத்துடன்" என்னும்
சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக "1992 நவம்பர்
15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்" என்னும்
சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம்;

(2) அப்பிரிவின் (iv) ஆம் பந்தியில் "1992 ஆம் ஆண்டு நவம்பர்
15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்" என்னும்
சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1993 ஆம் ஆண்டு
நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்;
அத்துடன்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்
மூலம்;

(3) அப்பிரிவின் (iv) ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :—

“(v) 1993 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்கு
கின்ற இயைபான ஆண்டுக்கு அவரார் செலுத்தப்படத்
பாலதான மிகைவரித் தொகையின் —

(அ) ஐம்பது சதவீதத்திற்குக் குறையாத தொகையை
1993 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு
முன்னர்; அத்துடன்

(ஆ) மிகுதியை 1993 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்
லது அதற்கு முன்னரும்,”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 4 ஆம்
பிரிவைத்
திருத்தும்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு இத்தால் பின்வரு
மாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “ஊதியத்திலிருந்து ஏழரைச்
சதவீதத்தையும்; அத்துடன்” என்னும் சொற்களுக்கும் இலக்
கங்களுக்கும் பதிலாக, “ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையு
ம்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூல
மும்;

(2) அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில் “ஊதியத்திலிருந்து ஏழரைச்
சதவீதத்தையும்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும்
பதிலாக “ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும்; அத்
துடன்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்
மூலமும்;

(3) அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும்
பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :—

“(உ) 1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயை
பான ஆண்டுக்கு அந்த ஊழியரின் ஊதியத்திலிருந்து
கழிக்கப்படற்பாலதான மொத்த வருமானவரியின் —

(i) அத்தகைய ஊழியருக்கு 1993 ஜூலை மாதத்திற்கு
கொடுபதற்பாலதான ஊதியத்திலிருந்து ஏழரை
சதவீதத்தையும்; அத்துடன்

(ii) அத்தகைய ஊழியருக்கு 1993 ஒக்டோபர் மாதத்
திற்குக் கொடுபதற்பாலதான ஊதியத்திலிருந்து
ஏழரைச் சதவீதத்தையும்”.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உப்பிரிவில் அவ்வுப்பிரிவின்கான காப்பு வாசகத்தின் (ii) ஆம் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவைத் திருத்தம்.

“(ii) இச்சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டொன்றுக்கு மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகின்றவரான எவரேனும் ஆள் —

(அ) 1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1988 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டு ஆண்டுக்கு உண்ணாட்டா சிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1989 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1989 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;

(ஆ) 1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1988 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டு ஆண்டிற்கு உண்ணாட்டா சிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;

(இ) 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டு ஆண்டிற்கு உண்ணாட்டா சிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின் —

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ஈ) 1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பிட்டாண்டிற்கு உண்ணாட்டா சிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின் —

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;

(உ) 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பிட்டாண்டிற்கு உண்ணாட்டா சிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின் —

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1993 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1993 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் மிகை வரியாகச் செலுத்துகின்ற விடத்து, அத்தகைய ஆள்;

1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1990 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1991 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1992 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1993 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1994 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

அத்தகைய ஆள் அந்த இயைபான ஆண்டுக்கு அவரால் செலுத்தப் பாலதான மிகைவரியின் மிகையை அவரால் செலுத்தப்பட்ட தொகைக்கு மேலாகச் செலுத்தினால் 3 ஆம் பிரிவின்கீழ் செலுத்துவதற்கு அவர் தேவைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் இப்பிரிவின்கீழ் ஏதேனும் தண்டப்பணம் செலுத்துவதற்காளாதல் ஆகாது”.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 8 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

- (1) “வறிவற்ற கம்பனி” “ஆள்” “இலாபங்களும் வருமானமும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “வறிவற்ற கம்பனி” “இலாபங்களும் வருமானமும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்,
- (2) “வருமான வரி” என்பதன் வரைவிலக்கணத்தின் (v) ஆம் பந்தியில் “என்று பொருளாகும்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “என்று பொருளாகும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;
- (3) “உண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பதன் வரைவிலக்கணத்தில் “எனப் பொருளாகும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “எனப் பொருளாகும்; அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்
- (4) “உண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பதன் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்னர் பின்வரும் வரைவிலக்கணத்தைச் சேர்ப்பதன் மூலமும்;

“ஆள்” என்பது ஒரு கம்பனியை அல்லது ஆட்கள் குழுவை அல்லது ஏதேனும் அரசாங்கத்தை உள்ளடக்கும் ஆனால் இலங்கை மத்திய வங்கியை உள்ளடக்கமாட்டாது”.

8. இச்சட்டத்தின் 7(4) ஆம் பிரிவினால் செய்யப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவிற்கான திருத்தம்; 1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று எல்லா நோக்கங்களுக்காகவும் நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

கடத்த
காலத்தையும்
உள்ளடக்கும்
பயன்.

9. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஒவ்வாமை எதுவும் ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்கல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரை
மேலோங்கி
நிற்கல்.

பாசானுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா உத்தரவிட்டு ரூபா 1,387 ; (வெளிநாட்டு) ரூபா 1,849 ; ஒவ்வொன்றும் திசெம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குமுன் எதிர்பாரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியிட்டதுவரை கம்; 255, பெனத்தாலோக மாவத்தை, கொழும்பு 7 என்ற விலைச்சத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.